



**சபரகமுவ மாகாணக் கல்வித்திணைக்களம்
வாரந்தப்பாடசாலை**

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் செப்டம்பர் 25- அக்டோபர் 29 2021

தரம் 10

தெனியோவிடகல்வி வலயம்

பயிற்சி – 1

சுகன் வணிகத்தின் கணக்குப் புத்தகங்களின் கொடுக்கல் வாங்கல்களைப் பதிந்தபோது விடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள் பின்வருமாறு.

- விற்பனை நாளேட்டின் கூட்டுத்தொகை ரூபா 65,000 விற்பனைக் கணக்கில் ரூபா 65,000 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- விற்பனை செய்வதற்காக கிருபாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 10,000 பெறுமதியான சரக்குகளுக்கு எவ்வித பதிவும் காணப்படவில்லை.
- செலுத்திய வங்கிக் கடன் வட்டி ரூபா 1500 காசேட்டில் சரியாகப் பதிவு செய்யப்பட்ட போதும் அது வங்கிக் கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
- மின்சாரக் கட்டணம் ரூபா 2500 காசேட்டில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

தேவை,

- மேற்கூறிய தவறுகளில் இருந்து பரீட்சை மீதியைத் தயாரிக்கும் போது கண்டுபிடிக்க முடியாத இரண்டு தவறுகளைக் குறிப்பிடுவதுடன் அவற்றைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.
- மேற்கூறிய தவறுகளின் பரீட்சை மீதியின் சமன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு தவறுகளைக் குறிப்பிடுவதுடன் தொங்கற் கணக்கை தயாரித்து அதன் ஆரம்ப மீதியையும் குறிப்பிட்டுச் சமப்படுத்திக் காட்டுக.

பயிற்சி

பாடப் புத்தகத்திலுள்ள செயற்பாடு 06 மற்றும் 07 ஐ செய்க.(பக்கம் 197 - 198 வரை)